

## மார்ச் - 6

"நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்;"

- பிலி 4 : 11,12:

நம்முடைய ஜீவியத்தின் அனுபவங்கள், நன்மை, தீமை இவைகளைக் கொண்ட அநேக மாறுதல்களுடையதாய் இருக்கிறதாக நாம் கண்டால், வருங்காலத்தில் நமக்காகக் கர்த்தர் திட்டமிடுகிற பதவிக்காகத் தகுந்த விதமாக நமக்குப் போதிக்கவும் நம்மை தகுதியாக்கவும் செழிப்பு, இடுக்கண் ஆகிய இவ்விரண்டின் உயரங்களும் ஆழங்களும் நமக்குத் தேவையாயிருக்கின்றன என்று கர்த்தர் அறிந்திருக்கிறார் என்பதாக நாம் முடிவு செய்யலாம். அப்படியானால், அப்போஸ்தலன் செய்தது போல, நமது பிரதிஷ்டையின் பொருத்தனைகளிலிருந்து, உலகப் பொருள்களின் மிகுதி நம்மைப் பின்வாங்கச் செய்ய அதை அனுமதிக்காமலும், அதோடு எப்படி வறுமையில் (தேவையில்) இருந்தாலும், கர்த்தரின் ஞானமும், பராமரிப்பும் கொடுப்பதற்கு எது மிகவும் நல்லது என்று காண்கின்றனவோ, அதற்கு மேல் ஒன்றையும் விரும்பாமல் இருக்கவும், நாம் கற்றுக் கொள்ளுவோமாக! (மன ரம்மியமாக இருக்க)

-Z '03, 10 (R 3129).

எல்லா சூழ்நிலைகளிலும் மனரம்மியமாக இருத்தல் ஒரு மகிமையுள்ள சாதனையாகவும், கர்த்தருடைய ஜனங்கள் அடைவதற்கு தொடர்ந்து கஷ்டப்பட்டு முயற்சி செய்ய வேண்டிய ஒரு லட்சியமாகவும் இருக்கிறது. தாழ்வுமும் மனரம்மியத்துடனிருந்து பொறுத்துக் கொள்ளுகிறவர்கள் உண்மையாகவே சிலராகத்தான் இருக்கிறார்கள். மனரம்மியத்துடன் இருந்து வெற்றி பெறக்கூடியவர்கள் இன்னும் மிகச் சிலரே. தாழ்வு உயர்வு இவ்விரண்டினுடைய அனுபவங்கள் மூலமாகத்தான் எல்லாக் காரியங்களையும் மனரம்மியத்துடன் பெற்றுக்கொள்ளக் கற்றுக் கொள்ளுகிறோம்.

- P '30, 30.

**ஒத்து வாக்கியங்கள் :-**

சங் 37:7; நீதி 16:8; 17:1,22; 30:8; பிர 4:6; 5:12; லூக் 3:14; 1கொரி 7:20,24; 2கொரி 6:9,10; 1தீமோ 6:6-12; எபி 13:5,6; சங் 16:6; 37:7,16; நீதி 14:14;15:13,15,30.

**கோபுர வாசிப்பு : Z '98, 243 (R 2351).**

**வினாக்கள் :** இந்த வசனம் சம்பந்தமாக இந்தவார அனுபவம் என்ன? அவை எதில் முடிந்தன?